

## ருணமோசநா ஸ்தோத்ரம்

தேவதா கார்ய ஸித்யர்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் |  
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுத்தயே || ௧ ||

லக்ஷ்ம்யாலிம்கித வாமாம்கம் பக்தாநாம் வரதாயகம் |  
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுத்தயே || ௨ ||

ஆம்த்ரமாலாதரம் ஸம்கசக்ராப்ஜாயுத தாரிணம் |  
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுத்தயே || ௩ ||

ஸ்மரணாத் ஸர்வபாபாக்நம் சுத்ருஜவிஷு நாஸநம் |  
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுத்தயே || ௪ ||

ஸிம்ஹநாதேந மஹதா திக்தம்தி பயநாஸநம் |  
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுத்தயே || ௫ ||

ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர விதாரிணம் |  
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுத்தயே || ௬ ||

க்ரூரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் அபயப்ரதம் |  
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுத்தயே || ௭ ||

வேதவேதாம்த யஜ்ஞேஷம் ப்ரஹ்மருத்ராதி வம்திதம் |  
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுத்தயே || ௮ ||

ய இதம் படதே நித்யம் ருணமோசநஸம்ஜ்ஞிதம் |  
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் ஸீக்ரமவாப்நுயாத் || ௯ ||

|| இதி ஸ்ரீ வாதிராஜ பூஜ்யசரணவிரசிதம் ருணமோசநா ஸ்தோத்ரம்  
ஸம்பூர்ணம் ||